

மெட்ரோ ரயிலில் பயணித்த மன நல காப்பகவாசிகள் !

சென்னை, அக். 10: உலக மன நல தினத்தையொட்டி கீழ்ப்பாக்கம் மன நல காப்பகவாசிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

புறச்சூழலை உணர்வதன் மூலம் உளவியல் ரீதியான தாக்கங்கள் குறையும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக மன நல காப்பக நிர்வாகிகள் தெரிவித்தனர். மொத்தம் 20 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர். கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமானநிலையம் வரை அவர்கள் பயணித்தனர்.

இதுதொடர்பாக மன நல காப்பக இயக்குநர் பூர்ண சந்திரிகா கூறியதாவது: கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் 24 வார்டுகள் உள்ளன. அங்கு 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிமையின் காரணமாக அவர்கள் உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை



மெட்ரோ ரயிலில் வியாழக்கிழமை பயணம் செய்த மனநல காப்பகவாசிகள்

நாங்கள் எடுத்து வருகிறோம்.

அதன் ஒருபகுதியாகவே இந்த

மெட்ரோ ரயில் பயணத்துக்கு ஏற்

பாடு செய்தோம். மிகவும் உற்சா

கமாக அவர்கள் அனைவரும் பய

ணித்தனர். இவர்களுக்கு வெளியுல

குடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அனைத்து சிறப்பு நடவடிக்கைகளையும் அடுத்தடுத்து நாங்கள் முன்னெடுக்க உள்ளோம் என்றார் அவர்.

இதேபோன்று, மன நல தின சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமை நடைபெற்றன. 'மன நலம் காப்போம்; தற்கொலையைத் தடுப்போம்' என்ற மையக் கருத்தின் அடிப்படையில் பேரணி, மனிதச் சங்கிலி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் மனித சங்கிலி நடத்தினர். தற்கொலையைத் தடுப்பதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.